

خطبة الجمعة بتاريخ ٢٠٢١/٩/١٧ الموافق ١٠ صفر ١٤٤٣ هـ

الْإِنْتِزِنَاتِ مَا لَهُ وَمَا عَلَيْهِ

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَرْشِدُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضِلِّ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا شَبِيهَ وَلَا مَثِيلَ لَهُ مَهْمَا تَصَوَّرْتَ بِبَالِكَ فَاللَّهُ يَخْلَافِ ذَلِكَ وَمَنْ وَصَفَ اللَّهُ بِمَعْنَى مَنْ مَعَانِي الْبَشَرِ فَقَدْ كَفَرَ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ وَخَلِيلَهُ أَرْسَلَهُ اللَّهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِأَذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَهَدَى اللَّهُ بِهِ الْأُمَّةَ وَكَشَفَ بِهِ الْغُمَّةَ وَأَخْرَجَ بِهِ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ فَجَزَاهُ اللَّهُ خَيْرَ مَا جَزَى نَبِيًّا عَنْ أُمَّتِهِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ، أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَأَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَظِيمِ فَاتَّقُوا اللَّهَ رَبَّ الْعَالَمِينَ.

يَقُولُ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ فِي سُورَةِ التَّوْبَةِ ﴿وَقُلْ أَعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عِلْمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿١٠٥﴾﴾.

Esclaves de Dieu, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu العَظِيمِ *Al-^Adhim* –Celui Qui a l'éminence sur toute chose–, craignez donc Dieu le Seigneur des mondes. Dieu تعالى dit dans le قرآن *Qur'an* honoré dans la sourate التَّوْبَةِ *At-Tawbah* ce qui signifie : « **Et dis : Œuvrez, Dieu vous accordera une miséricorde spécifique pour ce que vous faites et Son Messager ainsi que les croyants le verront, et vous serez ramenés à la vie pour être jugés par Celui Qui sait les choses cachées et les choses apparentes, Il vous fera savoir ce que vous faisiez.** »

نَعِيشُ الْيَوْمَ فِي زَمَنِ حَصَلَ فِيهِ تَقَدُّمٌ كَبِيرٌ فِي صِنَاعَةِ الْأَجْهَازَةِ وَالآلَاتِ التِّكْنُولُوجِيَّةِ
الَّتِي أَضَحَّتْ تَغْرُو الْبُيُوتَ وَالْمُؤَسَّسَاتِ وَالشَّرِكَاتِ، وَأَصْبَحَتْ حَيَاةُ كَثِيرٍ مِنَ النَّاسِ مُرْتَبِطَةً
بِالْمَكْنَنَةِ وَالتَّقْنِيَّاتِ الْحَدِيثَةِ ارْتِبَاطًا وَثِيقًا فِي شَتَّى الْمِيَادِينِ،

Nous vivons de nos jours une époque de grand développement dans l'industrie des équipements et des outils technologiques qui ont conquis les habitations, les institutions et les entreprises. La vie de nombreuses personnes est devenue fortement dépendante de l'informatisation et des technologies modernes et ce dans différents domaines.

وَأُضْحَتْ الْأَرْضُ بِحَيْثُ يُمَكِّنُ لِمَنْ فِي أَقْصَى الشَّرْقِ أَنْ يَتَحَدَّثَ مَعَ مَنْ هُوَ فِي أَقْصَى
الْغَرْبِ كِتَابَةً أَوْ صَوْتًا مَضْحُوبًا بِالصُّورَةِ وَكَأَنَّهُمَا يَجْلِسَانِ فِي غُرْفَةٍ وَاحِدَةٍ رَغَمَ الْمَسَافَاتِ
الشَّاسِعَةِ، وَتَبَدَّلَتِ الْوَسَائِلُ الَّتِي كَانَ يَتَعَاطَاهَا النَّاسُ عَلَى مُسْتَوَى الثَّقَلِ أَوْ عَلَى مُسْتَوَى
الْمُحَادَثَاتِ أَوْ الْإِعْلَامِ أَوْ الْعَمَلِ التِّجَارِيِّ وَالصِّنَاعِيِّ، وَمَا زَالَ هَذَا التَّطَوُّرُ مُسْتَمِرًّا يَوْمًا بَعْدَ
يَوْمٍ وَلَا نَدْرِي إِلَى أَيَّنَ سَنَصِلُ بِهَذِهِ الْوَسَائِلِ وَمَا سَتَشْهَدُهُ الْأَيَّامُ الْقَادِمَةُ مِنَ الْإِنْجَازَاتِ
وَالْإِكْتِشَافَاتِ.

La Terre est devenue, telle qu'une personne à l'extrême orient peut converser avec quelqu'un se trouvant à l'extrême occident, par l'écrit ou par l'oral, avec l'image aussi, comme s'ils étaient assis dans une même pièce, malgré la grande distance qui les sépare. Les moyens que les gens utilisaient dans les transports, dans leurs communications et dans l'information, ou encore lors des activités commerciales et industrielles, ont changé. Et cette évolution ne cesse de continuer, jour après jour, sans que l'on sache où ces moyens vont nous mener, ni ce que les jours à venir vont nous permettre de voir comme réalisations et comme découvertes.

وَلَوْ أَرَدْنَا أَنْ نَعْمَلَ مُقَارَنَةً بَسِيْطَةً بَيْنَ وَاقِعِنَا الْيَوْمَ وَبَيْنَ تَارِيخِنَا الْمَاضِي لَرَأَيْنَا الْعَجَبَ
بِكُلِّ مَعْنَى الْكَلِمَةِ وَذَلِكَ أَنَّ كُلَّ هَذِهِ الْوَسَائِلِ لَمْ تَكُنْ مَعْرُوفَةً فِي زَمَنِ سَلْفِنَا الصَّالِحِ وَمَعَ
ذَلِكَ فَقَدْ كَانُوا أَكْثَرَ عِلْمًا وَهُدًى وَخُبْرَةً فِي شُؤْنِ الْحَيَاةِ وَأَحْسَنَ سِيَاسَةً لِأُمُورِ النَّاسِ وَرِعَايَةً
لِلْمَصَالِحِ الْعَامَّةِ وَحِفْظِ الْبِلَادِ وَالْعِبَادِ.

Si nous voulions effectuer une comparaison simple entre notre quotidien actuel et notre histoire passée, nous verrions des choses vraiment étonnantes. En effet, ces moyens n'étaient pas connus à l'époque de nos vertueux prédécesseurs, et malgré cela, ils avaient beaucoup plus de science, plus de vertu et plus d'expérience dans les sujets de la vie. Ils

savaient mieux comment gérer les affaires des gens, comment veiller à l'intérêt général et comment préserver les pays et les populations.

وَنَرَى الْيَوْمَ رَغَمَ كُلِّ هَذِهِ الْوَسَائِلِ أَنَّنَا أَقْلُ شَأْنًا فِي كُلِّ ذَلِكَ وَأَنَّ كَثِيرًا مِنَ النَّاسِ قَدْ
انْسَلَخُوا مِنَ الْإِيمَانِ وَمَكَارِمِ الْأَخْلَاقِ وَتَجَرَّدُوا مِنْ تَوْبِ الْإِسْتِقَامَةِ، مِمَّا يَعْنِي أَنَّ الْآلَةَ وَحَدَهَا
لَا تَكْفِي لِرُقِيِّ الْإِنْسَانِ وَأَنَّ التِّكْنُولُوجِيَا بِمُفْرَدِهَا غَيْرُ كَافِيَةٍ لِرُقِيِّ الشُّعُوبِ وَتَقَدُّمِ الْأُمَّمِ.

Nous constatons qu'aujourd'hui, et malgré tous ces moyens, nous sommes beaucoup moins efficaces à faire tout cela, et beaucoup de gens se sont même détachés de la foi, des bons comportements et ont délaissé la droiture. Cela signifie que l'outil technologique à lui seul ne suffit pas pour assurer l'élévation de l'être humain et que la technologie à elle seule n'est pas suffisante pour l'élévation des peuples et l'avancée des communautés.

وَلَا يَعْنِي ذَلِكَ أَنَّنَا نَدْعُو إِلَى الْإِعْرَاضِ عَنْ كُلِّ هَذَا الْكَمِّ الْكَبِيرِ مِنَ الصَّنَاعَاتِ
الْمُتَقَدِّمَةِ وَالْإِنْجَازَاتِ الْعِلْمِيَّةِ بَلْ نُرِيدُ الْعَمَلَ عَلَى الْإِسْتِفَادَةِ مِنْهَا وَاسْتِخْدَامِهَا فِيمَا يَعُودُ بِالنَّفْعِ
عَلَى الْمُجْتَمَعِ، وَلَكِنَّا نَرَى أَنَّ كَثِيرًا مِنَ الْعَامِلِينَ وَالنَّاشِطِينَ فِي تِلْكَ الْوَسَائِلِ الْوَاقِعَةِ تَحْتَ
أَسْمَاءِ شَتَّى وَنَسَابِ، فَايَسْبُوكَ، ثَوِيْتَر، وَغَيْرِ ذَلِكَ مِنَ الْبَرَامِجِ قَدْ غَرِقُوا وَتَحَبَّبُوا فِيهَا خَبْطَ
عَشْوَاءَ، ذَلِكَ أَنَّهَا اخْتَرَقَتْ قُلُوبَ وَعُقُولَ أَبْنَائِنَا وَاسْتَحْكَمَتْ فِي بُيُوتِنَا حَتَّى صَارَتْ كَأَنَّهَا مِنْ
ضَرُورِيَّاتِ الْحَيَاةِ،

Mais cela n'implique pas que nous appelons à nous détourner de toute cette grande variété d'industries avancées et des réalisations scientifiques. Nous voulons au contraire œuvrer à en tirer profit, à les utiliser dans ce qui est utile pour la société. Toutefois, nous constatons que beaucoup de ceux qui utilisent et sont actifs dans les différents réseaux sociaux tels que WhatsApp, Facebook, Twitter ou autres applications, s'y sont noyés et perdus. En effet, ces applications ont submergé les cœurs et les esprits de nos enfants, et ont dominé nos foyers au point de devenir comme des choses indispensables de la vie.

وَصِرْنَا نَشْهَدُ الْيَوْمَ جِيلًا لَا يَعْرِفُ سُبُلَ الْمَعَايِشِ وَلَا يُدْرِكُ حَجْمَ الْمَسْئُولِيَّاتِ الْجِسَامِ
الْمُلَقَاةِ عَلَى عَاتِقِ الشَّبَابِ لِأَنَّهُ لَا يَنْظُرُ إِلَى الْحَيَاةِ إِلَّا مِنْ خِلَالِ عَدَسَةِ الْإِنْتَرْنِتِ وَمَا يَتَّبِعُ ذَلِكَ
مِنَ الْوَسَائِلِ، وَبِالتَّالِي صَارَتِ الْأَجْيَالُ تَشَبُّ عَلَى خِلَافِ الْأَمَلِ الْمَنْشُودِ وَعَلَى خِلَافِ التَّوَقُّعَاتِ
الَّتِي كَانَ الْأَبَاءُ يَرْجُونَهَا،

Nous sommes témoins aujourd'hui d'une génération qui ne connaît pas les moyens de gagner sa vie, qui ne perçoit pas l'ampleur des responsabilités qui pèsent sur les épaules

des jeunes, parce qu'ils ne voient la vie qu'à travers la lorgnette de l'internet et ce qui s'en suit comme moyens de communication. Par conséquent, cette génération grandit de manière contraire aux espérances et contraire à toutes les prévisions que les parents avaient envisagées.

فَتَرَى أَنَّ أَعْرَاصَ النَّاسِ مِنْ اسْتِخْدَامِ هَذِهِ الْوَسَائِلِ مُتَفَاوِتَةٌ وَأَكْثَرُهُمْ يَسْتَعْمِلُهَا فِيمَا لَا خَيْرَ فِيهِ مِمَّا يُؤَدِّي إِلَى ضَيَاعِ الْأَوْقَاتِ، أَوْ يَكُونُ اسْتِعْمَالُهُمْ لَهَا فِي الضَّرْرِ الْبَحْتِ فَيَقَعُ هَذَا الشَّابُّ أَوْ تِلْكَ الْفَتَاةُ فَرِيْسَةً سَهْلَةً بَيْنَ يَدَيِ الشَّيْطَانِ الرَّجِيمِ،

Nous voyons que les gens ont différents objectifs dans l'exploitation de ces moyens de communication. La plupart les utilise dans ce qui ne comporte aucun bien, ce qui entraîne a minima une perte de temps. Parfois, leur utilisation n'est que pure nuisance, et ce jeune homme, ou cette jeune femme, devient une proie facile entre les mains du *chaytan rajim* –du démon maudit–.

وَالْأَمْثَلَةُ كَثِيرَةٌ عَلَى مَا شَهِدَهُ هَذَا الْعَصْرُ مِنْ فَسَادٍ وَجَهْلِ وَضَيَاعٍ وَاعْتِرَافٍ بِالَّذِينَ يُحْطِطُونَ لَهُدْمِ صُرُوحِ مَجْدِ الْأُمَّةِ جَرَاءَ افْتِنَانِهِمْ بِحَضَارَاتٍ مَزْعُومَةٍ وَتَتَبُعُهُمْ هَذِهِ الْوَسَائِلُ مَعَ إِسَاءَةِ اسْتِخْدَامِهَا، فَقَدْ أَذْمَنَ كَثِيرٌ مِنَ النَّاسِ لَا سِيَّمَا النَّاشِئَةُ عَلَى الْجُلُوسِ أَمَامَ شَاشَاتِ الْإِنْتَرْنِتِ حَتَّى شَغَلَهُمْ ذَلِكَ عَنِ الْقِيَامِ بِالْأُمُورِ الْمُهْمَةِ، فَكَمَ مِنْ مَفْتُونٍ تَرَكَ بِسَبَبِ ذَلِكَ الصَّلَاةَ وَضَيَعَ مَا افْتَرَضَهُ اللَّهُ عَلَيْهِ مِنْ بَرِّ وَالِدَيْهِ وَصَلَةِ أَرْحَامٍ وَغَيْرِ ذَلِكَ.

Les exemples à ce sujet sont nombreux, parmi ce que nous vivons à cette époque comme corruption, comme ignorance, comme perte et comme duperie [de la part des jeunes] envers ceux qui préméditent la destruction des fondements glorieux de la communauté, en raison de l'attraction des jeunes pour une prétendue civilisation et de leur addiction à ces médias, malgré la nocivité de leur utilisation. Beaucoup de gens, notamment les plus jeunes, sont devenus accros à rester assis devant leur écran internet au point que cela les a détournés des sujets importants. Combien de personnes captivées ont délaissé par cette cause la prière, ou ont délaissé ce que Dieu a ordonné de faire, que ce soit la bienfaisance envers les parents, l'entretien des liens avec les proches parents, ou autre que cela.

وَكَمْ رَأَيْنَا مَنْ هَلَكَ بِصُحْبَةِ رُفَقَاءِ السُّوءِ الَّذِينَ يَتَّصِلُ بِهِمْ بِطَرِيقِ الْإِنْتَرْنِتِ بِأَنْ جَرُّهُ إِلَى الْفُجُورِ فَأَصْبَحَ مُعَرِّبًا لَا هَمَّ لَهُ سِوَى الدُّخُولِ فِي غُرْفِ الدَّعَاةِ وَمُتَابَعَةِ أَخْبَارِ الْمُومِسَاتِ، نَاهِيكَ عَمَّا يَتَّبِعُ عَبْرَ الْإِنْتَرْنِتِ مِنْ عَمَلِيَّاتِ احْتِيَالٍ وَابْتِزَازٍ بُغْيَةَ سَرَقَةِ الْأَمْوَالِ أَوْ هَتْكَ الْأَعْرَاضِ، وَمَا يَنْتَشِرُ مِنْ تَحْرِيطِ وَدَعْوَاتٍ مَشْبُوهَةٍ فِي شَبَكَاتِ التَّنْظِيمَاتِ الْمُتَطَرِّفَةِ الَّتِي كَانَ

الإنترنت هو العمود الأساس لها في تضليل الناشئة واستمالتهم تحت مسمى الجهاد وتحت ذرائع شتى،

Combien voyons-nous de jeunes qui se sont égarés du fait des mauvais amis avec lesquels ils sont en contact par le biais d'internet, de sorte à être attiré vers la perversité et à avoir un très mauvais comportement, et ne pas avoir d'autres objectifs que d'aller dans les forums de débauche, et de suivre les nouvelles des prostituées. Outre ce qui se passe sur internet comme opérations d'escroquerie, de chantage pour extorquer l'argent des gens, ou porter atteinte à leur honneur. Sans compter ce qui est diffusé comme incitations et appels suspects, dans les réseaux d'organisations terroristes, pour lesquels internet est le pilier fondamental, afin d'égarer les jeunes et les faire dévier au titre du jihad ou pour d'autres prétextes.

كَذَلِكَ الْإِشْتِرَاكُ فِي مُنْتَدَيَاتِ حِوَارٍ وَاتِّصَالَاتٍ مُشَفَّرَةٍ مَعَ أَهْلِ الْأَهْوَاءِ فَيَتَأَثَّرُ الْجَاهِلُ بِمَا يُلْقِيهِ هَوْلَاءِ الشَّيَاطِينِ فَيَجْرُهُ ذَلِكَ إِلَى الْفِسْقِ أَوْ إِلَى الْكُفْرِ أَوْ مُمَارَسَةِ أَلْعَابٍ مُضِرَّةٍ مُعَيَّنَةٍ وَهَذَا مَا شَهِدْنَاهُ فِي الْآوِنَةِ الْأَخِيرَةِ حَيْثُ انْتَشَرَتْ أَلْعَابُ الْكُنُوزِيَّةِ مِثْلُ لُعْبَةِ تُسَمَّى الْحُوتَ الْأَزْرَقَ وَلُعْبَةِ أُخْرَى تُسَمَّى مَرِيمَ يَنْخَدِعُ بِهَا السُّدُجُ فَيَتَمَادُونَ فِي تَعَاطِيهَا حَتَّى يَصِيرَ أَحَدُهُمْ أَسِيرًا مَا تُوجِّهُهُ إِلَيْهِ هَذِهِ اللَّعْبَةُ إِلَى حَدِّ أَنْهُ يُعْطَلُ عَقْلُهُ تَمَامًا وَيَقُودُهُ ذَلِكَ إِلَى الْإِنْتِحَارِ، وَقَدْ شَهِدْنَا فِي بَعْضِ الْبِلَادِ الْعَرَبِيَّةِ عَدَدًا مِنْ حَالَاتِ الْإِنْتِحَارِ نَتِيجَةً هَذِهِ الْأَلْعَابِ.

Ou encore la participation à des forums de dialogue ou à des communications chiffrées avec des gens qui suivent des mauvaises innovations, de sorte que l'ignorant est influencé par les idées que ces démons lui transmettent. Ils l'attirent vers la perversité ou vers la mécréance, ou bien vers la pratique de jeux nuisibles bien particuliers. C'est-ce que nous avons constatés récemment puisque des jeux électroniques, comme le jeu appelé « le défi de la baleine bleue » ou un autre appelé « Mariam », par lesquels les gens naïfs se laissent tromper et qu'ils se mettent à pratiquer, jusqu'à que l'un d'entre eux devienne addict et aliéné par ce que ce jeu lui suggère, au point qu'il devient complètement dérangé et que cela le mène au suicide. En effet, nous avons constaté dans certains pays arabes un certain nombre de suicides résultant de ces jeux.

وَلَا يَخْفَى فَوْقَ مَا تَقَدَّمَ إِهْمَالُ مُدْمِنِي الْإِنْتِرْنِتِ لِحَيَاتِهِمُ الْاجْتِمَاعِيَّةِ وَوَأَجِبَاتِهِمْ نُجَاهَ أَوْلَادِهِمْ وَزَوْجَاتِهِمْ أَوْ وَالِدِيهِمْ وَمَا يُؤَدِّي إِلَيْهِ إِدْمَانُ النَّظْرِ فِي الْإِنْتِرْنِتِ مِنْ طُحُورِ الْإِضْطِرَابَاتِ التَّفْسِيَّةِ كَالْإِصَابَةِ بِالْقَلْقِ جَرَاءَ السَّهْرِ الْمُفْرِطِ وَعَدَمِ أَخْذِ الْقِسْطِ الْكَافِي مِنَ الرَّاحَةِ لِيَنْشَطِ الْبَدَنُ.

Il n'échappera pas qu'en plus de ce qui précède, il y a le fait que les addicts à internet négligent leur vie sociale, leurs devoirs envers leurs enfants, leurs épouses ou leurs parents. Cette addiction à consulter des sites internet mènent à des problèmes psychologiques, comme l'anxiété due aux veilles prolongées et au manque de repos suffisant pour que le corps reprenne des forces.

هَذَا وَصِرْنَا نَرَى زِيَادَةَ عَلَى ذَلِكَ خَطَرًا مِنْ أْبْلَغِ الْمَخَاطِرِ وَهُوَ أَنَّ كَثِيرًا مِنَ النَّاسِ قَدْ تَرَكُوا مَجَالِسَ الْعِلْمِ وَالسَّعْيِ لِطَلَبِ مَا يَحْتَاجُونَهُ مِنْ أُمُورِ الدِّينِ وَصَارُوا إِذَا احْتَاجُوا إِلَى مَعْرِفَةِ حُكْمٍ أَوْ فَهْمٍ مَسْأَلَةَ هُرْعُوا إِلَى غُوغُلٍ وَرَاحُوا يُفْتَشُونَ فِي بَرَامِجِ الْإِنْتَرْنِتِ عَنْ أُمُورِ دِينِهِمْ وَكَأَنَّ هَذِهِ الْأَلَاتِ شَاهِدٌ عَدَلٍ يُرْجَعُ إِلَيْهِ فِي تَقْرِيرِ الْفَتَاوَى الشَّرْعِيَّةِ، مَعَ الْعِلْمِ أَنَّ كَثِيرًا مِنَ الَّذِينَ تَتَصَدَّرُ تَسْجِيلَاتُهُمْ وَمَحْفُوظَاتُهُمْ هَذِهِ الْبَرَامِجِ لَيْسُوا مِمَّنْ يُعْتَدُّ بِهِمْ أَصْلًا، بَلْ وَلَمْ يَسْبِقْ لَهُمْ أَنْ دَرَسُوا الْعِلْمَ وَاسْتَأْهَلُوا التَّدْرِيسَ،

En plus de tout cela, nous constatons un danger très grave, à savoir que beaucoup de gens ont délaissé les assemblées de science de la religion et ont délaissé l'acquisition des sujets de la religion dont ils ont besoin, de sorte que dès qu'ils ont besoin de connaître un jugement ou de comprendre une question, ils foncent vers « Google » et s'empressent de chercher sur internet des questions de religion. Comme si ces outils étaient des témoins dignes de confiance auxquels on se réfère pour confirmer un jugement religieux. Tout en sachant que nombre de ceux dont les enregistrements et les écrits apparaissent en premier en ligne, à la base, ne font pas partie de ceux que l'on prend en compte, et qu'ils n'ont même jamais étudié la science de la religion ni cherché à devenir aptes à enseigner.

فَمِنْهُمْ مَنْ يُكَذِّبُ الْقُرْآنَ وَالْحَدِيثَ فَيُنْكِرُ عَذَابَ الْقَبْرِ، وَثَانٍ يَزْعُمُ أَنَّ نَبِيَّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلَامُ كَانَ جَاهِلًا بِرَبِّهِ وَأَنَّهُ سَأَلَ اللَّهَ فَقَالَ: يَا رَبِّ هَلْ تَنَامُ كَمَا تَدَاوَلُ ذَلِكَ بَعْضُ الرَّعَاعِ وَالْعِيَاذُ بِاللَّهِ، وَآخَرَ يَزْعُمُ أَنَّ اللَّهَ لَمْ يَخْلُقِ الشَّرَّ فَيُكْذِّبُ بِذَلِكَ كَلِمَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَجْعَلُ لِلَّهِ شَرِيكًا فِي الْخَلْقِ، وَخَبِيثٌ يُدَافِعُ عَنْ إِبْلِيسَ وَيَزْعُمُ أَنَّهُ لَمْ يَكْفُرْ بِاللَّهِ فَيُكْذِّبُ قَوْلَهُ تَعَالَى فِي سُورَةِ الْبَقَرَةِ ﴿إِلَّا إِبْلِيسَ أَبَى وَأَسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ﴾ (٢٣). وَكُلُّ هَذَا ثَابِتٌ فِي تَسْجِيلَاتٍ مَحْفُوظَةٍ بِأَصْوَاتٍ قَائِلِيهَا، وَهُوَ ضَلَالٌ مُبِينٌ وَخُرُوجٌ مِنْ مِلَّةِ الْمُؤْمِنِينَ.

Il y a parmi eux ceux qui contredisent le *Qur'an* et le *hadith* et qui renient ainsi le supplice de la tombe. Un autre qui prétend que le Prophète *Mouça* ne connaissait pas Dieu et qu'il aurait demandé à Dieu, : « Ô Seigneur, est-ce que tu dors ? » comme l'ont propagé certains incultes, que Dieu nous en préserve. En voici un autre qui prétend que

Dieu n'a pas créé le mal, contredisant ainsi la parole *لا إله إلا الله* *la 'ilaha 'il-la l-Lah* qui signifie Il n'est de dieu que Dieu c'est-à-dire que Dieu est le seul Créateur ! Il a donc attribué un associé à Dieu dans la création. Ou encore un pervers qui défend 'Iblis -Satan- en prétendant qu'il n'aurait jamais commis de mécréance. Il contredit ainsi la parole de Dieu *تعالى* dans sourate *البقرة Al-Baqarah* qui signifie : « **Hormis 'Iblis qui a refusé et s'est enorgueilli, et il est devenu mécréant.** » Tout cela est confirmé dans des enregistrements qui sont conservés, avec la voix de ceux qui ont dit ces paroles, et c'est un égarement clair et une sortie de la communauté des croyants.

وَهَذَا كُلُّهُ جُزْءٌ يَسِيرٌ مِنْ مَخَاطِرِ جَمَّةٍ بَاتَتْ تَتَأْتَى بِطَرِيقِ الْإِنْتَرْنِتِ وَهُوَ مَا يَسْتَدْعِي مِنَّا التَّصَدِّيَّ بِحَزْمٍ مِنْ خِلَالِ الْإِرْشَادِ وَالتَّوَعِيَةِ عَلَى الْمُسْتَوَى الْمَطْلُوبِ وَتَعْوِيدَ أَنْفُسِنَا وَأَوْلَادِنَا عَلَى عَدَمِ اسْتِعْمَالِ هَذِهِ الْوَسَائِلِ إِلَّا وَقْتًا مُحَدَّدًا كُلَّ يَوْمٍ عَلَى قَدْرِ الْحَاجَةِ ثُمَّ تُتْرَكُ بَاقِي الْوَقْتِ لِلْإِنْصِرَافِ إِلَى غَيْرِهَا مِنَ الْمُهَمَّاتِ وَبِحَيْثُ لَا يَسْتَطِيعُ مَنْ ابْتَدَعَهَا اسْتِعْمَالَهَا لِلْسِّيْطَرَةِ عَلَيْنَا وَعَلَى أَجْيَالِنَا وَذَلِكَ قَبْلَ أَنْ يَسْتَفْجَلَ هَذَا الشَّرُّ أَكْثَرَ فَكْثَرَ.

Tout cela est une infime partie des nombreux dangers qui continuent d'advenir par le biais d'internet. C'est-ce qui nous amène à faire face avec résolution, par le biais des conseils et de la sensibilisation convenables. Ceci nous amène aussi à nous habituer nous-mêmes ainsi que nos enfants à n'utiliser ces moyens qu'un temps bien déterminé chaque jour, en fonction du besoin, puis à laisser le reste du temps pour se consacrer à d'autres choses plus importantes, de sorte que ceux qui ont innové ces moyens ne puissent pas les utiliser pour avoir une emprise sur nous et sur les générations de nos enfants, et ce, avant que ce mal ne s'aggrave encore et encore.

Voilà mes propos, et je demande que Dieu me pardonne.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلِّ لَهُ فَلَا هَادِيَ لَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنِ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَعَنِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ. وَعَلِمُوا أَنَّ
 اللَّهُ أَمْرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمْرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ
 يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦} اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
 وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ
 وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ ءَاتِنَا فِي الدُّنْيَا
 حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْهُدَى وَالتَّقَى وَالعِفَافَ وَالعِغَى
 اللَّهُمَّ مُصَرِّفِ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ جَهْدِ البَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ
 وَشِمَاتَةِ الأَعْدَاءِ اللَّهُمَّ أَصْلِحْ لَنَا دِينَنَا الَّذِي هُوَ عِصْمَةٌ أَمْرِنَا وَأَصْلِحْ لَنَا دُنْيَانَا الَّتِي فِيهَا مَعَاشُنَا
 وَأَصْلِحْ لَنَا ءَاخِرَتَنَا الَّتِي فِيهَا مَعَادُنَا وَاجْعَلِ الحَيَاةَ زِيَادَةً لَنَا فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ المَوْتَ رَاحَةً
 لَنَا مِنْ كُلِّ شَرٍّ اللَّهُمَّ ءَاتِ نُفُوسَنَا تَقْوَاهَا وَرَزَقَهَا أَنْتَ خَيْرٌ مَنْ رَزَقَهَا أَنْتَ وَلِيَّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنَّا
 نَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا مَا
 قَدَّمْنَا وَمَا أَخَّرْنَا وَمَا أَسْرَرْنَا وَمَا أَعْلَنَّا وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنَّا أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ وَأَنْتَ
 عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ
 وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا اللَّهُمَّ اكْفِنَا بِحِلَالِكَ عَنِ حَرَامِكَ وَأَغْنِنَا بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ. عِبَادَ
 اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي القُرْبَى وَيَنْهَى عَنِ الفَحْشَاءِ وَالمُنْكَرِ وَالبَغْيِ
 يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذُكِّرْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا يَغْفِرْ
 لَكُمْ وَاتَّقُوا يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا وَأَقِمِ الصَّلَاةَ.

^{٥٦} سورة الاحزاب / ٥٦.